

1. நிதிக்கூற்றுக்கள்
1.1 அபிப்பிராயம்

ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் கோர்ப்பரேஷன் ஜெனரல் லிமிட்டட்டின் (“கம்பனி”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கையின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன. இந்தக் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு பொதுத்தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவியை நான் பெற்றிருந்தேன்.

கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

விடயத்தை வலியுறுத்துதல்

2011 இன் 03 ஆம் இலக்க காப்புறுதி ஒழுங்குபடுத்தல் அதிகாரசட்டத்தின் 53 ஆம் பிரிவின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரித்தல் செயன்முறை மற்றும் 2011 இன் 03 ஆம் இலக்க காப்புறுதி தொழில் (திருத்தப்பட்ட) அதிகாரச் சட்டத்தின் 30 ஆம் பிரிவு தொடர்பில் நிரவாக நடைமுறை நிலையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களின் 39 ஆம் குறிப்பு தொடர்பில் நான் கவனத்தை ஈர்க்கின்றேன். இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயம் மாற்றப்படாது.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, தொகுதி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும்

முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்காக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து

செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 பொருத்தமற்ற அளவீடு அல்லது மதிப்பீடு

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
அ. கிளைகளினால் பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளடங்கலாக நிறுவனத்தின் நிலையான சொத்துப் பதிவேடுகளில் முழுமையாகத் தேய்மானமடைந்த பெருமளவிலான சொத்துக்கள் காணப்படுவது அவதானிக்கப்பட்டது. இவை முழுமையாகத் தேய்மானமடைந்த போதிலும், வணிகச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் செயலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், இலங்கை கணக்கீட்டு நியமம் 16 - ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் தேவைகளுக்கிணங்க பயனுள்ள	கணக்காய்வாளரின் பரிந்துரையுடன் உடன்படுகின்றோம். சொத்துக்களின் பௌதீக இருப்பு மற்றும் நிலைமையை உறுதிப்படுத்துவதற்கு ம் அவற்றை ஆயுள் மற்றும் பொது ஆகிய அந்தந்த வணிகத் துறைகளுடன் ஒதுக்குவதற்குமான	நிதியியல் அறிக்கைகளில் மிகவும் துல்லியமான பெறுமதியைப் பிரதிபலிப்பதற்காக, பயன்பாட்டு நிலையில் உள்ள சொத்துக்களின் பெறுமதியை அவற்றின் தற்போதைய

ஆயுட்காலத்தை மீளாய்வு செய்தல், எஞ்சிய பெறுமதிகளை மீள மதிப்பீடு செய்தல் அல்லது அத்தகைய சொத்துக்களின் மீளப் பெறுமதிப்பீட்டை மேற்கொள்வதன் மூலம் நிதியியல் அறிக்கைகளில் எவ்வித வருங்கால சீராக்கங்களும் செய்யப்படவில்லை. நிதி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 'முழுமையாகத் தேய்மானமடைந்திருந்தும் தொடர்ந்தும் பயன்பாட்டிலுள்ள' சில சொத்துக்கள் அவற்றின் அந்தந்த சொத்து வகுப்புக்களின் கீழ் காட்டப்பட்டுள்ளன.

சொத்து தொகுதி	உருப்படி களின் எண்ணிக்கை	பெறுமதி (ரூபா)
கணினி மற்றும் அலுவலக உபகரணங்கள்	4886	119,958,053
தளபாடம் மற்றும் பொருத்துகள்	18422	81,563,150
மென்பொருள்	16	261,162,915

சொத்துச் சரிபார்ப்பினை நடத்துவதற்கு ஒரு சேவை வழங்குநரைப் பணிக்கமர்த்துவதற்கான ஏலக் கோரிக்கைச் செயன்முறையை நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது தெரிவு செய்யப்பட்ட தரப்பினரைப் பணிக்கமர்த்தும் நிலையில் நாம் உள்ளோம். சொத்துப் பெறுமதிப்பீட்டின் போது சொத்துக்களின் எஞ்சிய ஆயுட்காலம் மற்றும் சொத்துக்களின் எதிர்பார்க்கப்படும் பொருளாதார நன்மைகள் மீள மதிப்பீடு செய்யப்படும். பின்னர் முழுமையாகத் தேய்மானமடைந்த சொத்துக்களுக்கான பெறுமதிகள் வழங்கப்படும்.

சந்தைப் பெறுமதியைத் தீர்மானிப்பதன் மூலம் அல்லது அவற்றின் எஞ்சிய பயனுள்ள ஆயுட்காலத்தை மீள மதிப்பீடு செய்வதன் மூலம் நிறுவனம் மதிப்பிட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்படுகிறது.

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெற வேண்டியவைகள்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
அ. பெற வேண்டியவைகளில், குறிப்பாக உத்தியோகத்தர் கடன்கள், முகவர் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிள் கடன்கள் மற்றும் பெற வேண்டிய பங்கலாபங்கள் தொடர்பாக எதிர்மறை மீதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது. ஏனைய பெற வேண்டியவைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எதிர்மறை மீதிகள் பின்வரும் அட்டவணையில் சுருக்கமாகக் காட்டப்பட்டுள்ளன.	வங்கி இணக்கக்கூற்றிலுள்ள ரூபா 482,671 குறைபாடுகள் மீதிகளை இணக்கம் செய்யும் பணிகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	எதிர்மறை மீதிகள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக முகாமைத்துவமானது பெற வேண்டியவைகளை மீளாய்வு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. அவை சரியானவை இல்லையெனில், அந்த மீதிகளைப் பதிவழிப்புச் செய்ய அல்லது சரியான நிதிக்கூற்றின்

விபரம்	தொகை (ரூபா)	ஆரம்பக் கையிருப்பு பதிவேற்றம் (ரூபா	பிரிவிற்கு வகைப்படுத்தப் பரிந்துரைக்கப்படுகின்றது.
வங்கி இணக்கக்கூற்றின் நிலுவைகள்	(482,671)	3,911,811/=)	
மெடி 60 கொள்கை	(1,570,153)	இது 2015 ஆம் ஆண்டில் SAP பொறிமுறை அமுல்படுத்தப்பட்ட போது காணப்பட்ட இருப்புப் பேரேட்டின் ஆரம்ப மீதியாகும். இப்போதும் கணக்கிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 2025 ஆம் ஆண்டு இறுதியில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	
ஏனைய பெற வேண்டியவற்றின் மீதான காலக்கழிவு	(418,409)		
ஆரம்ப இருப்பு பதிவேற்றம்	(3,911,811)		
		ரூபா 418,419 பெறுமதியுடைய பெற வேண்டியவற்றின் மீதான காலக்கழிவு நாங்கள் இம்மீதியினை அவதானித்துள்ளதுடன், இதனைப் பதிவழிப்புச் செய்ய பரிந்துரைத்துள்ளோம்.	
		மெடி 60 (ரூபா 1,570,173)	
		இந்த விடயம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆரம்பச் செலவுகளுக்காகக் காப்புறுதிதாரர்களிடமிருந்து அறவிடப்பட்ட தொகையானது ஏனைய வருமானமாகக் கருதப்பட வேண்டும் என்பதுடன், 2025 ஆம் ஆண்டு இறுதியில் அதற்கான தேவையான சீராக்கங்கள் மேற்கொள்ளப்படும்.	

1.7. வெளிப்படுத்தப்பட்டிருக்காத தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வின் அவதானிப்பு				முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
<p>அ. தொடர்புடைய தரப்பினருடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மீதிகளை மீளாய்வு செய்தபோது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய தரப்பினரால் கம்பனியால் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி மீதிகள், அந்தந்தத் தொடர்புடைய தரப்பினரால் மீதி உறுதிப்படுத்தல்கள் மூலம் நேரடியாக உறுதிப்படுத்தப்பட்ட மீதிகளிலிருந்து வேறுபடுகின்றமை அவதானிக்கப்பட்டது. மேலும், ஏனைய தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்ட தொடர்புடைய தரப்பினரின் மீதிகளில் காணப்படும் வேறுபாடுகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான முறையான கணக்கணக்கச் செயற்பாடு ஒன்றினை கம்பனி பேணியிருக்கவில்லை.</p>				<p>கணக்காய்வாளரின் பரிந்துரையுடன் உடன்படுகின்றோம். 2025 ஆம் ஆண்டிற்காக காலாண்டு ரீதியிலான கணக்கணக்காக்களை மேற்கொள்கின்றோம்.</p>	<p>உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் அறிக்கையிடல் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவதற்காக, முரண்பாடுகளை உரிய நேரத்தில் தீர்ப்பதுடன் முறையான ஆவணப்படுத்தலுடன் கூடிய, தொடர்புடைய தரப்பினரின் மீதிகளைக் காலமுறைப்படி கணக்கணக்கம் செய்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்முறையை கம்பனி நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.</p>
விபரம்	இறுதி விபர மீதியின் பிரகாரம்	உறுதிப்படுத்தலின் பிரகாரம் (ரூபா)	மாற்றம் (ரூபா)	லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோப்பரேஷன் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் ஆகியவற்றிற்கான 2025 செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் காலப்பகுதிக்கான பணிகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.	ஆவணப்படுத்தலுடன் கூடிய, தொடர்புடைய தரப்பினரின் மீதிகளைக் காலமுறைப்படி கணக்கணக்கம் செய்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்முறையை கம்பனி நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோப்பரேஷன் பீஎல்சீ	3,894,052	12,657,278	(8,763,226)		
லங்கா ஹொஸ்பிட்டல் டயக்னோஸ்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடட்	2,770,972	2,377,273	393,699		
<p>ஆ. தொடர்புடைய தரப்பினருடனான கொடுக்கல் வாங்கல்களை மீளாய்வு செய்தபோது, அத்தகைய கொடுக்கல் வாங்கல்களை, குறிப்பாகக் காப்புறுதிக் கட்டணங்கள், இழப்பீட்டுக் கோரிக்கைகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் கீழான மீதிகள் தொடர்பில் அடையாளம் காண்பதற்கும் கண்காணிப்பதற்கும் நிறுவனத்திடம் ஒரு விரிவான மற்றும் முறையான பொறிமுறை இருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. இந்தப் பலவீனமானது, விடுபடல்கள் அல்லது தவறான வகைப்படுத்தல்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதுடன், நிதிக்கூற்றுகளில் முழுமையற்ற அல்லது துல்லியமற்ற தொடர்புடைய தரப்பினரின் வெளிப்படுத்தல்களுக்கு வழிவகுக்கலாம்.</p>				<p>கணக்காய்வாளரின் கருத்துடன் உடன்படுகின்றோம் என்பதுடன், புதிய பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இவ்விடயத்தைச் சீர்செய்வோம்.</p>	<p>தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்களை முறையாக அடையாளம் காண்பதற்கும் கண்காணிப்பதற்கும், இற்றைப்படுத்தப்பட்ட தொடர்புடைய தரப்புப் பட்டியல் மற்றும்</p>

தொடர்புடைய
தொகுதிகளுடன்
அடையாளங்காணும்
நடைமுறைகளை
ஒருங்கிணைப்பதன் மூலமும்
ஆதரவளிக்கப்படக்கூடிய ஒரு முறையான பொறிமுறையை
முகாமைத்துவம் நிறுவ வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

1.8. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
அ. செயல்வழிக் கையேட்டின் 3.4 ஆம் பிரிவு	பொது முயற்சிகளுக்கான வழிகாட்டிக் கையேட்டின் 3.4 ஆம் பிரிவின் கீழ், ஒவ்வொரு அரசுக்குச் சொந்தமான நிறுவனமும் தனது மனிதவளத் தேவைகள் முறையாக அடையாளங்காணப்பட்டு திட்டமிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய திட்டமானது வெற்றிடங்கள், புதிதாக உருவாக்கப்பட வேண்டிய பதவிகள் மற்றும் அப்பதவிகளுக்குத் தேவையான திறன்கள் ஆகியவற்றை அடையாளங்காண வேண்டும். அத்துடன் ஒவ்வொரு அரசுக்குச் சொந்தமான நிறுவனமும் ஒரு “பதவி வழித் தொடர்ச்சித் திட்டத்தை” கொண்டிருப்பதும் அவசியமாகும். இருப்பினும், கம்பனியிடம் அத்தகைய பதவி வழித்	பதவி வழித் தொடர்ச்சித் திட்டக் கட்டமைப்பு, தற்போது வரைவு மட்டத்தில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள துடன், இது 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதே விடயம் 2026 ஆம் ஆண்டிற்கான நிறுவகத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.	தலைமைத்துவத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும், நிறுவன அறிவைப் பாதுகாக்கவும், ஊழியர்களின் வளர்ச்சியை ஆதரிக்கவும் மற்றும் இணக்கப்பாட்டைப் பேணவும் நிறுவனம் ஒரு முறையான பதவி வழித் தொடர்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

தொடர்ச்சித் திட்டம்
இல்லையென்பது பதவி
வழித் தொடர்ச்சித்
திட்டக் கட்டமைப்பு,
தற்போது வரைவு
மட்டத்தில் உள்ள
ஆட்சேர்ப்பு மற்றும்
பதவியுயர்வு
கொள்கையில்
உள்ளடக்கப்பட்டுள்ளது
ன், இது 2026 ஆம்
ஆண்டிலிருந்து
நடைமுறைக்கு
வரவுள்ளது. இதே
விடயம் 2026 ஆம்
ஆண்டிற்கான நிறுவகத்
திட்டத்திலும்
உள்ளடக்கப்பட்டுள்ளது.
அவதானிக்கப்பட்டது.

ஆ. இலங்கை
பட்டயக்
கணக்காளர்
நிறுவனத்தின்
நல்லாளுகைக்கா
ன
வழிகாட்டல்களின்
D.5.2 ஆம் பிரிவு

இலங்கை பட்டயக்
கணக்காளர்
நிறுவனத்தின்
நல்லாளுகைக்கான
வழிகாட்டிக் கோவையின்
D.5.2 பிரிவின் கீழ்,
“சபையானது மூன்று
சுயாதீன நிறைவேற்று
அதிகாரமற்ற
பணிப்பாளர்களைக்
கொண்ட, சபையினால்
நியமிக்கப்பட்ட ஒரு
தவிசாளரை
உள்ளடக்கிய
தொடர்புடைய தரப்பு
கொடுக்கல் வாங்கல்
(RPT) மீளாய்வுக்
குழுவொன்றை
நிறுவுவதுடன், அக்குழு
கூட்டங்களை நடாத்தவும்
வேண்டும்.” எவ்வாறான
போதிலும் கம்பனியில்
தொடர்புடைய
தரப்பினரின் மீளாய்வுக்
குழுவொன்று இல்லை
என்பது
அவதானிக்கப்பட்டது.

தொடர்புடைய
தரப்பினரின்
கொடுக்கல் வாங்கல்
(RPT) குழுவொன்றை
நிறுவுவதற்கான
பரிந்துரை கவனத்திற்
கொள்ளப்பட்டுள்ளது.
கம்பனி தற்போது
தொடர்புடைய
தரப்பினரின்
கொடுக்கல் வாங்கல்
மீளாய்வுக் குழுவை
நிறுவும் பணியில்
ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய
வழிகாட்டலில்
குறிப்பிடப்பட்டுள்ள
வாறு
தொடர்புடைய
தரப்பினரின்
கொடுக்கல்
வாங்கல்
மீளாய்வுக்
குழுவை
நிறுவுவதற்குப்
பரிந்துரைக்கப்படுகி
றது.

1.9 காசு முகாமைத்துவம்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
<p>அ. இலங்கை வங்கியின் கணக்கு இலக்கம் 405035 ஆனது செயலற்ற நிலையில் உள்ளமை அவதானிக்கப்பட்டது.</p>	<p>எதிர்காலத் தேவைகளுக்காக இக்கணக்கினைப் பேணுவதற்கு முகாமைத்துவம் தீர்மானித்துள்ளதால், வங்கி கணக்கானது தற்காலிகமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.</p>	<p>வங்கி கணக்குகள் அத்தியாவசியமற்றவை எனின், பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் அத்தகைய வங்கி கணக்குகளை மூடுவதற்குப் பரிந்துரைக்கப்படுகிறது.</p>
<p>ஆ. வங்கிக் கணக்கிணக்கக் கூற்றுக்களில், ரூபா 102,636,900 பெறுமதியான அடையாளம் காணப்படாத செலவு மீதிகள், அடையாளம் காணப்படாத செலவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது.</p>	<p>அடையாளம் காணப்படாத செலவுகள் பிரதானமாக, வைப்புகளை உரிய காப்புறுதிப் பத்திரத்தில் செலவு வைப்பதற்குத் தேவையான சரியான காப்புறுதிப் பத்திர இலக்கம் அல்லது கொடுக்கல் வாங்கல் விபரங்களில் சரியான அடையாளம் காணும் விபரங்கள் இல்லாமையினால், வங்கிச் கணக்கிணக்கக் கூற்றில் இந்த அடையாளம் காணப்படாத கடன் மீதிகள் பிரதிபலிக்கின்றன. ஏனைய திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு உரிய காப்புறுதிப் பத்திர விபரங்களை அடையாளம் காண்பதற்கு நிதிக் திணைக்களம் மேலதிக முயற்சியை எடுக்க வேண்டியுள்ளதுடன், இதற்கு மேலதிக நேரமும் எடுக்கும். இப்பிரச்சினையைத் தவிர்ப்பதற்கும், செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும், கொமர்ஷல் வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து நாம் ஏற்கனவே ஒரு "Application Programming Interface" (API) முறையை உருவாக்கியுள்ளதுடன், அதனை ஏனைய</p>	<p>அடையாளம் காணப்படாத வரவு மற்றும் செலவுகளின் மூலத்தை அடையாளம் காண்பதற்காக ஒரு விரிவான மீளாய்வை முன்னெடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இதில் கொடுக்கல் வாங்கல்களின் ஆரம்பத்தை கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மூல ஆவணங்களை (பற்றுச்சீட்டுகள், வரவுச்சீட்டுகள், வங்கிப் பரிமாற்ற விபரங்கள் போன்றவை) மீளாய்வு செய்வதும் உள்ளடங்கும்.</p>

வங்கிகளுக்கும்
 விரிவுபடுத்தத்
 திட்டமிட்டுள்ளோம்.
 இம்முயற்சிகள்
 பூர்த்தியடைவதன் மூலம்,
 எதிர்காலத்தில் வங்கிச்
 இணக்கக் கூற்றுகளில்
 அடையாளம் காணப்படாத
 தொகைகள் ஏற்படுவது
 கணிசமாகக் குறையும் என
 எதிர்பார்க்கின்றோம்.

1.10 தகவல் தொழில்நுட்பம் (IT) பொதுவான கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
<p>அ. “தருக்க அணுகல் கட்டுப்பாட்டுக் கொள்கை - பதிப்பு 2.0” இன் 11.3.9 ஆம் பிரிவின் படி, 90 நாட்களாகச் செயற்படாத பயனர் கணக்குகள் தானாகவே முடக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்குத் தகவல் தொழில்நுட்பத் திணைக்களம் பொறுப்பாகும். இருப்பினும், Claims1 தொகுதிக்கான பயனர் பட்டியலை அண்மையில் மீளாய்வு செய்தபோது, குறித்த காலப்பகுதிக்குள் பயன்படுத்தப்படாத செயலில் உள்ள பயனர் கணக்குகள் காணப்படுவது கண்டறியப்பட்டது. இது கொள்கை இணக்கப்பாட்டின் மீறலைக் காட்டுகின்றது.</p>	<p>தொகுதியானது இன்னும் நிலைப்படுத்தும் கட்டத்தில் மிக விரைவில் ஒழுங்குமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். காலமுறைப்படியான பயனர் கொள்கை மீளாய்வு காலாண்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், இறுதிக் கொள்கை மீளாய்வு ஒக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது.</p>	<p>90 நாள் கொள்கைத் தேவைப்பாட்டிற்கு இணங்க, செயற்படாத கணக்குகளை முடக்குவதற்கு முகாமைத்துவமானது காலமுறைப்படியான பயனர் அணுகல் மீளாய்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.</p>
<p>ஆ. SAP, B-Insurance, Claims1, AS400, மனிதவளத் தொகுதி (HR system) மற்றும் பணிப்பாய்வு முகாமைத்துவத் தொகுதிகள் உள்ளிட்ட முக்கியமான தொகுதிகளின் மென்பொருள், தரவுத்தளம் மற்றும் இயங்குதள மட்டங்களில் சிறப்புரிமை பெற்ற பயனர் கணக்கு கண்காணிப்பினை கம்பனி நடைமுறைப்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. இக்குறைபாடானது, சிறப்புரிமை பெற்ற அணுகல் செயற்பாடுகள் மீதான மேற்பார்வை இன்மையால், நிறுவனத்தை அதிகளவிலான பாதுகாப்பு மற்றும் இணக்கப்பாட்டு அபாயங்களுக்கு உட்படுத்தும்</p>	<p>சிறப்புரிமை பெற்ற பயனர் கணக்கு கண்காணிப்பு 2025 ஆம் ஆண்டிற்காக வரவு செலவுத் திட்ட அங்கீகாரத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது Cognos, WAF, Firewall போன்ற சில தொகுதிகளில் AD அடிப்படையிலான சிறப்புரிமைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஏனைய தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதுடன், சிறப்புரிமை அணுகல் கண்காணிப்பை</p>	<p>அணுகல் உரிமைகள் பொருத்தமானவை என்பதையும், செயற்பாடுகள் சரியானவை மற்றும் வணிகத் தேவைகளுடன் ஒத்துப்போகின்றன என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக, சிறப்புரிமை பெற்ற கணக்குகளின் காலமுறைப்படியான மீளாய்வுகள் உள்ளிட்ட, சிறப்புரிமை பெற்ற பயனர் செயற்பாடுகளுக்கான வலுவான கண்காணிப்புக் கட்டமைப்பொன்றை நிறுவனம்</p>

	சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.	வலுப்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டில் PAM தீர்வொன்றை நடைமுறைப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.	நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
இ.	மாற்ற முகாமைத்துவ நடைமுறை பதிப்பு 2.0 இன் 4.1.1 ஆம் பிரிவின் படி, அங்கீகரிக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அனைத்து மாற்றக் கோரிக்கைகளும் ஒரு தரப்படுத்தப்பட்ட மற்றும் மத்திய தொகுதியில் பதிவு செய்யப்பட வேண்டும். அனைத்து மாற்றக் கோரிக்கைகளின் அங்கீகாரம் மற்றும் அவற்றின் முடிவுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், மாற்றக் கோரிக்கை விபரங்களைப் பதிவு செய்வதற்கு நிறுவனத்திடம் ஒரு மத்திய தொகுதி இல்லை என்பதுடன், கம்பனியால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட நிலைகளுடன் கூடிய மாற்றங்களின் ஆவணப்படுத்தப்பட்ட பட்டியல் எதுவும் பேணப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது. மேலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களுக்கான மாற்ற முகாமைத்துவ ஆவணப்படுத்தல் பின்வருமாறு அவதானிக்கப்பட்டது.	புதிய ITSM தொகுதியுடன் ITSM 2000 நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் முதலாம் கட்டம் டிசம்பர் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவு ள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்குள் (Q1) முழுமையான இணக்கப்பாட்டைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். கைமுறை ரீதியான (Manual CR) மாற்றக் கோரிக்கைச் செயற்பாடானது ITSM பணிப்பாய்வு மூலம் மாற்றீடு செய்யப்படும்.	நிலைத்தன்மை மற்றும் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட மாற்ற முகாமைத்துவ நடைமுறை பதிப்பு 2.0 இற்கு (V2.0) இணங்கக்கூடிய வகையிலான ஒரு விரிவான மாற்ற முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவனம் நிறுவ வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
	மாற்றல் மாற்றத் தலைப்பு கோரிக்கை 40063	மோட்டார் மூன்றாம் தரப்பு காப்புறுதியை தானியக்கப்படுத்துவதற்கான API தேவைப்பாடு.	
	40065	மோட்டார் அல்லாத புதிய காப்புறுதி வியாபார பற்றுச்சீட்டு வழங்கல் மற்றும் புதுப்பித்தல் பற்றுச்சீட்டு வழங்கலுக்கான API.	
ஈ.	ISO/IEC 27001 – தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ	நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.	ISO/IEC 27001 – தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ

முறைமை மற்றும் ISO/IEC 20000 – சேவை முகாமைத்துவத் தேவைப்பாடுகளுடன் நிறுவனம் இன்னும் முழுமையான இணக்கப்பாட்டை அடையவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. மேலும், 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்க, குறியீட்டு முறை, அநாமதேயமாக்கல், அணுகல் கட்டுப்பாடுகள் அல்லது ஏனைய பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், கையாளப்படும் தனிப்பட்ட தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான நிறுவனத்தின் தயார்நிலை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது.

ஆலோசனையாளர் உள்வாங்கல் - பொது/ஆயுள் காப்புறுதி ISO 27001 சான்றிதழ் பெற்றதுடன் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தரவுத்தளத்தில் தரவுகள் சேமிப்பிலுள்ள நிலையில் Oracle TDE இனை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துப் புறத் தொடர்பாடல்களும் SSL (பரிமாற்றத்திலுள்ள தரவுகள் - Data in transit) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. IBM Guardium இனைப் பயன்படுத்தி பரீட்சார்த்த மற்றும் உற்பத்தி தரவுத்தளங்களில் தரவுத் திருத்தம்/மறைத்தல் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது - இது கொள்முதல் மற்றும் ஆலோசனையாளர் உள்வாங்கல் செயல்முறையின் கீழ் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் SLIC கூட்டு நிறுவனமாக இருந்தபோது எம்மிடம் ISO 27001 காணப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டு பிரிவினையைத் தொடர்ந்து இது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளகக் கணக்காய்வு கண்டறிதல்கள் சரிசெய்யப்பட்டு வருவதுடன், 2025 திசெம்பர் மாதத்திற்குள் வெளிவாரிக் கணக்காய்வுகள் மற்றும் இணக்கப்பாட்டைப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கின்றோம்.

முறைமை மற்றும் ISO/IEC 20000 – சேவை முகாமைத்துவத் தேவைப்பாடுகளுடன் முழுமையான இணக்கப்பாட்டை அடைவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் துரிதப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இணங்க, தனிப்பட்ட தரவுகளின் நம்பகத்தன்மை மற்றும் இரகசியத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக குறியீட்டு முறை, அணுகல் கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு போன்ற வலுவான தொழில்நுட்ப மற்றும் நிறுவனக் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு நிறுவனம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உ.

தற்போது காப்புறுதித்

பயன்பாட்டிலுள்ள தொகுதிகள்,

சில தொகுதிகளில் உட்பிரவேசித்தல்

அனைத்து முக்கியமான பயனர் செயற்பாடுகளையும்

உட்பிரவேசித்தல் (Log-ins), தரவு உள்ளீடு செய்தல், மாற்றங்கள் செய்தல், மற்றும் அங்கீகரித்தல் போன்ற முக்கியமான பயனர் செயற்பாடுகளைப் பதிவு செய்வதற்கான ஒரு விரிவான கணக்காய்வுத் தடயத்தை பேணவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. இத்தகைய கணக்காய்வுத் தடயம் இல்லாமையானது பொறுப்புக்கூறலைப் பலவீனப்படுத்துவதுடன், அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் கண்டறியப்படாமல் போவதற்கான அபாயத்தை அதிகப்படுத்துகின்றது. மேலும், இது தொகுதியினால் உருவாக்கப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றது.	விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கொடுக்கல் வாங்கல் கணக்காய்வு இன்னும் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது. சரிபார்க்கும் பணிகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.	பதிவு செய்யக்கூடிய பாதுகாப்பான மற்றும் சிதைக்க முடியாத (Tamper-proof) கணக்காய்வுத் தடயத்தை உருவாக்குவதற்கு முகாமைத்துவம் தொகுதியைச் சீரமைக்க வேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும் தொகுதியின் நம்பகத்தன்மையைப் பேணுவதற்கும் இக்கணக்காய்வுத் தடயம் வழக்கமான முறையில் மீளாய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.
--	---	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் விளைவு

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 2,661,338,186 தொகையான இலாபமொன்றாகக் காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 14,807,495 தொகையாகக் காணப்பட்டது. ஆகவே, நிதி விளைவுகளில் ரூபா 2,646,530,691 தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. பொதுக் காப்புறுதி வியாபாரத்தைப் பிரித்தெடுத்ததன் காரணமாக, மொத்தப் பதிவுக் காப்புறுதிக் கட்டணம் ரூபா 23,570,648,023 இனால் அதிகரித்தமையே இந்த முன்னேற்றத்திற்கான காரணங்களாகும்.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

மீளாய்வாண்டிற்கான பிரதான வருமானம் மற்றும் செலவின உருப்படிகளின் அங்கீகரிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்துடன் ஒப்பிட்டு, அவற்றுடன் தொடர்புடைய சதவீத அதிகரிப்பு அல்லது குறைவுகள் ஆகியவற்றுடன் கூடிய பகுப்பாய்வு பின்வரும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.

	பாதிடு ரூபா. 000	உள்ளபடியான ரூபா. 000	மாற்றம் ரூபா. 000	அதிகரிப்பு / குறைவு
வருமானம்	20,702,863	20,199,038	(503,825)	-2%
மொத்தப் பதிவுக் காப்புறுதிக் கட்டணம்	26,743,515	23,570,648	(3,172,867)	-12%
தேறிய ஈட்டிய காப்புறுதிக் கட்டணம்	17,793,502	16,561,097	(1,232,405)	-7%
முதலீட்டு வருமானம்	2,547,980	3,987,625	1,439,645	57%
ஏனைய வருமானம்	361,381	70,123	291,258	-80%
மொத்த ஏனைய வருமானம்	2,909,361	3,637,941	728,580	25%

செலுத்தப்பட்ட தேறிய நன்மைகள் மற்றும் இழப்பீடுகள்	(10,049,335)	(9,482,391)	566,944	6%
காப்புறுதி எழுத்துறுதி மற்றும் தேறிய கொள்வனவுக் கிரயங்கள்	(775,083)	(221,274)	553,809	71%
ஏனைய செயற்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவுகள்	(8,231,834)	(6,922,050)	1,309,784	16%
வருமான வரிச் செலவு	(246,992)	(911,985)	(664,993)	-296%
ஆண்டிற்கான தேறிய இலாபம்	1,399,619	2,661,338	1,261,719	90%

2.3 விகிதப் பகுப்பாய்வுகள்

மீளாய்வாண்டுக்காக கணிப்பிடப்பட்ட கம்பனியின் முக்கியமான விகிதங்கள் பின்வரும் அட்டவணைில் தரப்பட்டுள்ளன.

கம்பனியின் குறித்துரைத்த விகிதங்கள்	2024
தக்கவைப்பு விகிதம்	70%
இழப்பீட்டு விகிதம்	57%
செலவு விகிதம்	43%
கூட்டு விகிதம்	100%
இலாபத்தன்மை விகிதம்	13%
சொத்துக்கள் மீதான திரும்பல்	7%
உரிமை மீதான திரும்பல்	12%
முதலீட்டு ஈட்டம்	11%
மொத்தச் சொத்துக்களில் நிதிச் சொத்துக்களின் பங்கு	94%
தேறிய இலாப விகிதம்	16%
பங்கு ஒன்றுக்கான உழைப்பு	2.07
பங்கு ஒன்றுக்கான தேறிய சொத்துக்கள்	15.70
சந்தைப்பங்கு	19.40%

- (அ) 100 சதவீத கூட்டு விகிதமானது, காப்புறுதி எழுத்துறுதிச் செயற்பாடுகள் எழுத்துறுதி இலாபத்திற்காக எந்தவொரு மேலதிக எல்லையையும் விட்டுவைக்கவில்லை என்பதைக் குறிக்கின்றது. இது காப்புறுதிக் கட்டண வருமானமானது மேலதிக மிகையை உருவாக்காமல், இழப்பீடுகள் மற்றும் செலவுகளை ஈடுசெய்ய மட்டுமே போதுமானதாக உள்ளது என்பதைக் காட்டுகின்றது.
- (ஆ) 43 சதவீத செலவு விகிதமானது ஒப்பீட்டளவில் அதிகமாகும். இத்தகைய உயர்ந்த செயற்பாட்டுச் செலவுகள், செலவு முகாமைத்துவத்திலுள்ள வினைத்திறனற்ற தன்மையைக் கோட்டுக் காட்டுவதுடன், இது நீண்டகாலப் போட்டித்தன்மையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
- (இ) நிறுவனமானது 13 சதவீத இலாபத்தன்மை விகிதத்தையும் 16 சதவீத தேறிய இலாப விகிதத்தையும் ஈட்டியுள்ளது. இவை பிரதானமாக காப்புறுதிச் செயற்பாடுகளைக் காட்டிலும் முதலீட்டுச் செயல்திறன்களாலேயே உந்தப்பட்டுள்ளன. 11 சதவீத முதலீட்டு விளைச்சல் மற்றும் மொத்தச் சொத்துக்களில் 94 சதவீதம் நிதிக் கருவிகளில் வைத்திருக்கப்படுகின்றமை என்பன, ஒட்டுமொத்த இலாபத்தன்மையைப் பேணுவதற்கு முதலீட்டு வருமானத்தில் கணிசமான தங்கியிருப்பைக் கொண்டுள்ளமையைச் சுட்டிக்காட்டுகின்றன.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
<p>அ. தாபிக்கப்பட்டுள்ள தொழிற்பாட்டு வழிகாட்டல்களுக்கமைய, முந்தைய நாள் சேகரிக்கப்பட்ட அனைத்துப் பண வசூல்களும் அடுத்த நாள் முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் வைப்புச் செய்யப்பட வேண்டும். மஹரகம கிளையினால் சேகரிக்கப்பட்ட ரூபா 5,199,233 (ஆயுள் காப்புறுதியிலிருந்து ரூபா 229,900 மற்றும் பொதுக் காப்புறுதியிலிருந்து ரூபா 4,970,223 உள்ளடங்கலாக) குறித்த வழிகாட்டல்களுக்கமைய வைப்புச் செய்யப்படவில்லை என்பதும் அங்கு மோசடி இடம்பெற்றுள்ளமையும் அவதானிக்கப்பட்டது. இது தொடர்பாக முழுமையான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், இந்த தவறுக்கு காசாளர் மற்றும் கிளை முகாமையாளர் ஆகிய இருவருமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என ஒழுக்காற்றுச் சபை தீர்மானித்தது. நட்டத்தை காசாளரிடமிருந்து அறவிடுமாறும் மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், நட்டத்தை அறவிடும் செயன்முறையின் தற்போதைய நிலை தொடர்பான எவ்வித தகவல்களோ அல்லது உறுதிப்படுத்தும் ஆவணங்களோ கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.</p>	<p>முறைப்பாடானது தற்போது விசாரணையின் கீழ் உள்ளதுடன், தேவையான அனைத்து ஆவணங்களும் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, மேலும் ஏற்படக்கூடிய நட்ட இடர்களைத் தவிர்ப்பதற்காகக் கம்பனியானது பின்வரும் தடுப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.</p> <ul style="list-style-type: none"> • அன்றைய தினத்தில் வழங்கப்பட்ட மொத்தப் பற்றுச்சீட்டுப் பெறுமதிக்குச் சரியாக அமையக்கூடிய வகையில் கைச்சாத்துக்களை உருவாக்கும் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைச்சாத்துப் பெறுமதிக்கும் அன்றாடப் பற்றுச்சீட்டுப் பெறுமதிக்கும் இடையில் ஏதேனும் வேறுபாடுகள் காணப்படின், கைச்சாத்துக்களை உருவாக்குவதை இம்முறைமை கட்டுப்படுத்தும். • உறுதிப்படுத்திய பெறுமதியானது வைப்புச் செய்யப்பட்ட உண்மையான பணத் தொகையுடன் ஒத்துப்போவதை உறுதிப்படுத்துவதற்காக மக்கள் வங்கியுடன் (பணம் சேகரிக்கும் வங்கி) இணைந்து சரிபார்ப்பு முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, SLICGL தரவுத்தளம் வங்கியின் முறைமையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்திய பெறுமதிக்கும் வைப்புச் செய்யப்படும் பணத்திற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு காணப்படின், வங்கி அந்த வைப்பினை ஏற்றுக்கொள்ளாது. • இதற்கமைய, மேற்கூறிய இரண்டு படிகளும் 	<p>அனைத்துக் கிளைகளிலும் பணக் கையாள்கை மற்றும் வைப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதை முகாமைத்துவம் வலுப்படுத்த வேண்டும் எனவும், மோசடிகளைத் தடுப்பதற்கான கண்காணிப்புக் கட்டுப்பாடுகளை மேம்படுத்த வேண்டும் எனவும், வருங்கால நிகழ்வுகளுக்கு உரிய நேரத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.</p>

ஒன்றையொன்று
சார்ந்திருப்பதுடன், பற்றுச்சீட்டு
வழங்கப்பட்ட தொகையானது
இணக்கப்பாடாக்கப்படாவிடின்,
வங்கி அந்த வைப்பினை
ஏற்றுக்கொள்ளாது. மேலும்,
அன்றாட வசூல்களுக்காகக்
காசாளர் அன்றைய தினமே
பெறுவனவுகளை கைச்சாத்திடத்
தவறினால், அடுத்த நாளுக்கான
தொழிற்பாடுகளை
முறைமையானது தானாகவே
கட்டுப்படுத்தும். இத்தகைய
சந்தர்ப்பங்களில், காசாளர்
கிளை முகாமையாளரின்
அனுமதியுடன் முறைமையைத்
கட்டவிழ்க்குமாறு (Unlock)
தலைமை அலுவலகத்திடம்
கோரிக்கை விடுக்க வேண்டும்.

கூடுதலாக,
கொடுக்கல்வாங்கலைப் பூர்த்தி
செய்வதற்கு
உறுதிச்சீட்டுகளுக்கான
அதிகாரமளித்தல் படிமுறை
அவசியமாகும். இக்கட்டத்தில்,
அன்றாடப் பற்றுச்சீட்டுத்
தொகை, அதற்குரிய
கைச்சாத்துப் பெறுமதி மற்றும்
வைப்புத் தொகை
ஆகியவற்றைச் சரிபார்க்குமாறு
கிளை முகாமையாளருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் வேறுபாடுகள்
காணப்பட்டின், கிளை
முகாமையாளர் கைச்சாத்திற்கு
அதிகாரமளிக்க அனுமதிக்கப்பட
மாட்டார், இது முறைமை
முடக்கப்படுவதற்குக்
காரணமாக அமையும். மூன்று
வேலை நாட்களுக்குள்
கைச்சாத்திற்கு
அதிகாரமளிக்கப்படாததால்
முறைமை
முடக்கப்பட்டிருக்குமாயின்,
கிளை முகாமையாளர்
பிராந்திய முகாமையாளரின்
அனுமதியுடன் முறைமையைத்
திறக்குமாறு தலைமை
அலுவலகத்திடம் கோரிக்கை
விடுக்க வேண்டும்.

3.2 முகாமைத்துவ திறமையினங்கள்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
<p>அ. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்து (SLIC) பௌதீக ரீதியாகக் கையளிக்கப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் உரிமையானது கம்பனிக்கு சட்டப்பூர்வமாக மாற்றப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. பிரிப்புச் செயன்முறைக்காக முகாமைத்துவத்தால் தாபிக்கப்பட்ட ஏற்பாட்டுத் திட்டத்தின் படி, மோட்டார் வாகனங்கள் அவற்றின் தேவைகளின் அடிப்படையில் SLICLL இற்கு மற்றும் இந்தக் கம்பனிக்கும் ஒதுக்கப்பட வேண்டியிருந்ததுடன், பிரிப்புச் செயன்முறையின் போது இந்த ஒதுக்கீடுகள் இறுதி செய்யப்பட்டன. இருப்பினும், அண்மைக்கால நிலையான சொத்துப் பதிவேடு (FAR) மற்றும் வாகனப் பதிவு தொடர்பான ஆவணங்களின்படி, இந்த வாகனங்கள் கம்பனிக்கு மாற்றப்படவில்லை. அனைத்து மோட்டார் வாகனங்களும் மாற்றப்படாத நிலையில், மோட்டார் வாகனங்களின் மொத்தத் தேறிய பெறுமதி 276 மில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கிடைக்கக்கூடிய அண்மைக்கால தகவல்களின்படி, கம்பனிக்கு சபை வழிகாட்டல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இது தொடர்பாக SLICLL இற்கும் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பிரிப்புடன் தொடர்புடைய நிர்வாகப் பெயர் மாற்றம் உள்ளிட்ட சில நிர்வாக விடயங்கள் இன்னும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், பரந்தளவிலான பிரிப்பிற்குப் பின்னரான நடைமுறைப்படுத்தலின் ஒரு</p>	<p>கணக்காய்வாளரின் கருத்துடன் உடன்படுகின்றோம். வாகனங்களின் உரிமையை SLIGC இற்கு மாற்றுவதற்கான செயன்முறையில் கம்பனி ஈடுபட்டுள்ளது.</p>	<p>சரியான உரிமையை வெளிப்படுத்தும் வகையில் நிதிப் பதிவேடுகளைப் புதுப்பிப்பதற்கும், தேய்மானச் செலவுகளைத் துல்லியமாக மீள ஒதுக்கீடு செய்வதற்கும், ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவதற்கும் மற்றும் பிரிப்பு ஏற்பாட்டுத் திட்டத்தின்படி அனைத்துச் சொத்துக்களினதும் சட்டப்பூர்வ உரிமை மாற்றங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு உள்வாரி மீளாய்வொன்றை நடத்துவதற்கும், பிரிப்புத் திட்டத்திற்கமைய மோட்டார் வாகனங்களின் உரிமையை உடனடியாகக் கம்பனிக்கு மாற்றுவதை உறுதிப்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.</p>

பகுதியாக அவை கையாளப்பட்டு வருவதாலும், இது தொடர்பாக இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடமிருந்து (IRCSL) எழுத்து மூலமான பதிலைப் பெற்றுக்கொள்ளும் செயன்முறையில் இருப்பதாலும் கால நீடிப்பொன்றை கம்பனி கோரியுள்ளது. அதற்கமைய, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த தொழிற்பாட்டு மற்றும் நிர்வாக சவால்கள் காரணமாக, 2011 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க காப்புறுதித் தொழில்துறை (திருத்தச்) சட்டத்தின் 30 ஆம் பிரிவின் கீழ் வரும் நிர்வாக நடைமுறைகளுடன் தொடர்புடைய இணங்காமை ஏற்படக்கூடிய சாத்தியப்பாடு அவதானிக்கப்பட்டது.

3.3 தொழிற்பாட்டு திறமையீனங்கள்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்								
<p>கம்பனியானது தனது Bordereaux தரவுத்தளம் மற்றும் தெரிவுவழிக் காப்புறுதிப் பதிவேடு (Facultative register) ஆகியவற்றை கைமுறையாக கையாளப்படும் எக்செல் (Excel) பதிப்புகளில் பராமரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டது. அந்தத் தரவுத்தளங்களைப் பராமரிப்பதற்கெனத் தனியான மென்பொருள் முறைமையொன்று பயன்பாட்டில் இல்லை. தொடர்புடைய கணக்குகளில் காணப்படும் தொகைகள் கீழே தரப்பட்டுள்ளன.</p>	<p>தற்போது தகவல் தொழில்நுட்பக் குழுவினால் சொத்து உப-தொகுதி (Property module) அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது இது நேரடிச் செயல்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரான ஆரம்பகட்டச் சோதனை/செயல்விளக்க த்திற்காகத் தயார்படுத்தப்பட்டு வருகின்றது. இது நேரடிச் சூழலில் செயற்படத் தொடங்கியவுடன், சொத்துக் காப்புறுதிக்கான போர்ட்ரோ (Bordereaux) அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய வகைகளுக்கும் உப-</p>	<p>இவ்விடயங்களை முகாமைத்துவத்திற்கு தெரியப்படுத்துமாறும், முறைமையின் ஊடாகத் தரவுத்தளத்தைப் பராமரிப்பதற்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.</p>								
<table border="1"> <thead> <tr> <th>விபரம்</th> <th>தொகை (ரூபா)</th> </tr> </thead> <tbody> <tr> <td>மீள்காப்புறுதியாளர்களுக்காக கைமாற்றப்பட்ட காப்புறுதிக்கட்டணம் / Q/S</td> <td>255,127,864</td> </tr> <tr> <td>மீள்காப்புறுதியாளர்களுக்காக கைமாற்றப்பட்ட காப்புறுதிக்கட்டணம் / உடன்படிக்கை</td> <td>435,536,513</td> </tr> <tr> <td>மீள்காப்புறுதியாளர்களுக்காக</td> <td>2,898,428,437</td> </tr> </tbody> </table>	விபரம்	தொகை (ரூபா)	மீள்காப்புறுதியாளர்களுக்காக கைமாற்றப்பட்ட காப்புறுதிக்கட்டணம் / Q/S	255,127,864	மீள்காப்புறுதியாளர்களுக்காக கைமாற்றப்பட்ட காப்புறுதிக்கட்டணம் / உடன்படிக்கை	435,536,513	மீள்காப்புறுதியாளர்களுக்காக	2,898,428,437		
விபரம்	தொகை (ரூபா)									
மீள்காப்புறுதியாளர்களுக்காக கைமாற்றப்பட்ட காப்புறுதிக்கட்டணம் / Q/S	255,127,864									
மீள்காப்புறுதியாளர்களுக்காக கைமாற்றப்பட்ட காப்புறுதிக்கட்டணம் / உடன்படிக்கை	435,536,513									
மீள்காப்புறுதியாளர்களுக்காக	2,898,428,437									

கைமாற்றப்பட்ட
காப்புறுதிக்கட்டணம்
/
தெரிவுவழிக்
காப்புறுதி
மொத்தம்

3,589,092,814

தொகுதிகளாக
ஒவ்வொன்றாகப்
பின்பற்றப்படும்.

அ. அரசுக்குச் சொந்தமான 2025 நிதி ஆண்டிற்கான இணக்கம் செய்யப்படாத முயற்சிகளுக்கான தொழிற்பாட்டு சொத்துக்கள் குறித்து கையேட்டின் வழிகாட்டல்களின் மெய்மையாய்வினை உடனடியாக விசாரணை 6.7 ஆம் பிரிவின்படி, நிலையான முகாமைத்துவம் ஏற்கனவே செய்து, முரண்பாடுகளை சொத்துக்கள் மற்றும் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. வருடாந்த அடிப்படையில் இணக்கப்பாடாக்குமாறும், களஞ்சியங்களின் வருடாந்த அடிப்படையில் நிலையான சொத்துக்கள் மற்றும் களஞ்சியங்களின் மெய்மையாய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேவேவையாளுகும் விற்பனையாளரால் சொத்துக்களின் இருப்பு இருந்தபோதிலும், மெய்மையாய்வு சொத்துக்களின் இருப்பு செயன்முறையின் போது பல மற்றும் அவற்றின் மெய்மையாய்வு முரண்பாடுகள் நிலைமை உறுதிப்படுத்தப்படும் கண்டறியப்பட்டுள்ளன. வெளித் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட என்பதுடன், எழும் மதிப்பீட்டில் 2018 ஆம் ஏதேனும் முரண்பாடுகளை ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சரிசெய்துகொள்ள நிலையான சொத்துக்களின் முடியும். அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான சொத்துச் சொத்துக்கள் இன்னும் மெய்மையாய்வுக்கான பொருத்தப்படாமல் உள்ளதுடன், சேவை வழங்குநரை அவற்றை பதிவேடுகளுடன் நியமிப்பதற்கான இணக்கப்பாடாக்குவதற்கு மேலதிக விலைக்கேள்வி பரிசோதனைகள் செயன்முறையை கம்பனி வெற்றிகரமாக தேவைப்படுவதாகக் குறிப்பிகின்றது. நிறைவு செய்குள்ளதுடன், தற்போது தெரிவு செய்யப்பட்ட விற்பனையாளரை இணைத்துக் கொள்ளும் செயன்முறையில் ஈடுபட்டுள்ளது.

விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

சொத்து வகை	சொத்துக்களின் எண்ணிக்கை	11.12.2018 இல் உள்ளபடியான பெறுமதி (ரூபா)
கணினி உதிரிப்பாகங்கள்	716	2,037,364
அலுவலக உபகரணங்கள்	321	747,767
சிறுநுண்டிச்சாலை உபகரணங்கள்	41	23,544
இன்டர்கொம் உபகரணங்கள்	233	23,544
பிரச்சார உபகரணங்கள்	41	301
பாதுகாப்பு உபகரணங்கள்	85	97,653
தீயணைப்பு உபகரணங்கள்	120	1,971,789
பெயர்ப் பலகைகள்	6	173,425
மின்பிறப்பாக்கி	69	616,259
வனிச்சீராக்கல் தொகுதி	3134	10,900,625
தளபாடங்களும் பொருத்தப்பாடுகளும்	203	151,795

மின் பொருத்திகள்	41970	16,720,520
	46939	33,464,586

ஆ. கம்பனியின் சந்தைப்படுத்தல் வங்கிசார் காப்புறுதி ஓதுக்கப்பட்ட பாதீடுகளை பிரிவின் மீளாய்வானது பாதீட்டு (BANC) மற்றும் மாற்று வினைத்திறனாகப் பயன்பாடு, மூலோபாயச் வழிகள் என்பன நிதி பயன்படுத்துவதை செயற்படுத்தல் மற்றும் வணிகப் பிரிவு (FBD), உறுதிப்படுத்துதல், இணங்காமை ஆகியவற்றில் வங்கிசார் காப்புறுதி, திட்டமிடப்பட்ட முயற்சிகளை குறிப்பிடத்தக்க பலவீனங்களை தபால் அலகு மற்றும் உரிய காலத்தில் வெளிப்படுத்தியது. 2024 ஆம் விசேட திட்டங்கள் செயற்படுத்துதல் மற்றும் ஆண்டிற்காக ரூபா 158.37 அலகு ஆகிய நான்கு செயல்திறன் கண்காணிப்பு மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த துணை வழிகளைக் நிறுவுதல் போதிலும், பாதீட்டின் 33 சதவீதம் கொண்டுள்ளன. கம்பனி மூலம் மாத்திரமே தனது சந்தைப்படுத்தல் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட திட்டங்கள் சந்தை ஆராய்ச்சி மற்றும் அலகானது 2023 ஆம் செயற்பாடுகளை ஊக்குவிப்பு பிரச்சாரங்கள் ஆண்டுடன் வலுப்படுத்த வேண்டும் போன்ற முக்கியமான ஒப்பிடுகையில் 2024 எனப் பரிந்துரைக்கப்படுகிறது. நடவடிக்கைகள் பெருமளவில் ஆம் ஆண்டின் செயற்படுத்தப்படாமல் இறுதியில் 4.4% விடப்பட்டுள்ளன. இந்தப் பாதீட்டின் நேர்க்கணிய குறைப்பயன்பாடானது, 90 சதவீத வளர்ச்சியைப் பதிவு இலக்கிற்கு எதிராக 63 சதவீத செய்துள்ளது. இதற்கு புதுப்பித்தல் வீதத்தைப் பெற்றமை மறையும் நேரடி மற்றும் ஊக்குவிப்பு மாறாக, தபால் காப்புறுதி வழிகளில் வீழ்ச்சி போன்ற வழியானது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 21.5% மோசமான விளைவுகளுக்குப் பதிலு மறைக்கணிய பங்களித்துள்ளதுடன், தரகர்கள் வளர்ச்சியைப் பதிவு மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீதான செய்துள்ளது. இது தங்கியிருப்பினை அதிகரித்து தபால் தபால் காப்புறுதி 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 21.5% அதன் மூலம் செறிவாக்கல் மறைக்கணிய வளர்ச்சியைப் பதிவு இடரை உருவாக்கியுள்ளது. செய்துள்ளது. இது மேலும், வங்கிசார் காப்புறுதி இது டிஜிட்டல் முயற்சிகளின் மற்றும் மாற்று விநியோக வழிகள் குறைபாட்டினால் ஏற்பட்டதாகும். மூலமான காப்புறுதிக்கட்டண வங்கிசார் காப்புறுதி வரும்படி 11 சதவீதத்தால் வங்கிசார் காப்புறுதி மற்றும் வழியானது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 9.1% வீழ்ச்சியடைந்ததுடன், குறிப்பாக வங்கிசார் காப்புறுதி மற்றும் ஆண்டின் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 9.1% வங்கிசார் காப்புறுதி ஆகியவற்றில் மறைக்கணிய வளர்ச்சியைப் பதிவு குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் காணப்பட்டன. அதேவேளை, செய்தது. இருப்பினும், தனிநபர் காப்புறுதித் துறைகளில் முல மூலோபாய முயற்சிகளை (மொத்த காப்புறுதிக்கட்டணத்தில் த நடைமுறைப்படுத்தியதை 62%) அதிகப்படியாகத் த் தொடர்ந்து, இடைவெளிகளைச் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் சுட்டிக்காட்டுவதுடன், கம்பனியின் அவதானிக்கப்பட்டதுடன், சந்தைப்படுத்தல் செயற்பாட்டை குறித்த வழியானது 2025 வலுப்படுத்துவதற்கு உடனடித்

திருத்த
அவசியமாகின்றன.

நடவடிக்கைகள்

அக்டோபர் 31 ஆம்
திகதியளவில் 26.7%
வளர்ச்சி விகிதத்தை
எட்டியுள்ளது.

நிதி வணிகப் பிரிவானது
(FBD) 2023 ஆம்
ஆண்டுடன்
ஒப்பிடுகையில் 2024
ஆம் ஆண்டின்
இறுதியில் 21.9%

மறைக்கணிய
வளர்ச்சியைப் பதிவு
செய்தது. இந்த

வீழ்ச்சியானது

முதன்மையாக 2023
ஆம் ஆண்டின்

நடுப்பகுதியில் FBD

பிரிவிலிருந்து CBD

பிரிவிற்கு இலக்கு
மாற்றப்பட்டதன்

காரணமாக ஏற்பட்டது,
இதன்கீழ் 153 மில்லியன்

ரூபா பெறுமதியான
ஒன்பது நிறுவனங்கள்

மாற்றப்பட்டன. இந்த
மாற்றமானது 2024 ஆம்

ஆண்டின்
அபிவிருத்தியுடன்

தொடர்புடைய
செயல்திறனை

நேரடியாகப் பாதித்தது.
2025 அக்டோபர்

நிலவரப்படி, FBD
பிரிவானது 24.8%

தற்காலிக வளர்ச்சியைப்
பதிவு செய்துள்ளது.

மேலும், வாகன
இறக்குமதி மீதான

கட்டுப்பாடுகளும் 2024
ஆம் காலப்பகுதியில்

வணிக மந்தநிலைக்குப்
பங்களித்தன.

இறக்குமதிக்
கட்டுப்பாடுகள்

நீக்கப்பட்டமை, சந்தை
நிலவரங்கள்

வழமைக்குத்
திரும்பியமை மற்றும்

பயனுள்ள வணிக
மூலோபாயங்களை

நடைமுறைப்படுத்தியமை
ஆகியவற்றின் மூலம்

2025 அக்டோபர் 31 ஆம் திகதியளவில் ஓட்டுமொத்த வங்கிசார் காப்புறுதி மற்றும் மாற்று வழிகளில் 3% நேர்க்கணிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

3.4 மூலதனப் பணிகள் அல்லது செயற்திட்டங்களிலான தாமதங்கள்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
<p>அ. இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நடைமுறைப்படுத்தல் காலக்கெடு ஆகியவற்றிற்கு அமைய, SLFRS 17 – காப்புறுதி ஒப்பந்தங்கள் எனும் நியமமானது 2026 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பமாகும் வருடாந்த அறிக்கைக்காலப் பகுதிகளுக்கு வலுப்பெறவுள்ளது. இந்த நியமமானது காப்புறுதி ஒப்பந்தங்களை இனங்காணல், அளவிடல், முன்வைத்தல் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றில் அடிப்படை மாற்றங்களை அறிமுகப்படுத்துவதுடன், முறைமைகள், செயன்முறைகள் மற்றும் அறிக்கைச் சட்டகங்களில் விரிவான மேம்படுத்தல்களை அவசியமாக்குகின்றது.</p> <p>SLFRS 17 நடைமுறைப்படுத்தல் செயன்முறையானது வெளிவாரி ஆலோசகர், உள்வாரி காப்புறுதி கணிப்பீட்டுச் செயற்பாடு, வெளிவாரி காப்புறுதி கணிப்பீட்டாளர்கள், தகவல் தொழில்நுட்பக் குழு மற்றும் நிதிப் பிரிவினர் ஆகியோரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை</p>	<p>SLICGL இன் IFRS 17 மீளாய்வுப் பணிக்காக கம்பனியின் தற்போதைய வெளிவாரி கணக்காய்வாளரான BDO Partners நிறுவனம் 2025 ஜூன் மாதத்தில் நியமிக்கப்பட்டது. தற்போது டிலொய்ட் (Deloitte) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நிலைப்பாட்டு ஆவணங்களை BDO Partners இன் ஆதரவுடன் கம்பனி மீளாய்வு செய்து வருகின்றதுடன், அடுத்த சில மாதங்களுக்குள் இந்த ஆவணங்களுக்கான அங்கீகாரம் எதிர்பார்க்கப்படுகின்றது.</p> <p>மதிப்பீட்டுச் செயன்முறையைத் தொடர்ந்து, SLFRS 17 திட்டத்திற்கான முறைமை விற்பனையாளராகவும் (மற்றும் நடைமுறைப்படுத்தல் பங்களாளராகவும் 2025 ஓகஸ்ட் மாதத்தில் KPMG நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது (மென்பொருள் IRIS ஆகும்). தரவு ஓட்டப் படவரைவு (Data flow mapping), காசுப்பாய்ச்சல் சேகரிப்புச் செயன்முறைகளின் பகுப்பாய்வு மற்றும் கம்பனியின் கணக்கு அட்டவணை மீளாய்வு உள்ளிட்ட ஆரம்பகட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p> <p>இருப்பினும், முறைமைத் தெரிவுச் செயன்முறையானது ஆரம்பத்தில்</p>	<p>நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, போதிய வள ஒதுக்கீடு மற்றும் பயனுள்ள மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கட்டமைக்கப்பட்ட வழிகாட்டி வரைபடத்தின் ஊடாக, SLFRS 17 நடைமுறைப்படுத்தலை முகாமைத்துவம் நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. முறைமை மாற்றங்கள் மற்றும் தரவுச் சரிபார்ப்புகள் என்பன குறித்த திகதிக்கு முன்னரே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன், முன்னேற்றம், சவால்கள் மற்றும் ஏனைய காரணிகளுடனான தங்கியிருப்புகள் தொடர்பான கிரமமான இற்றைப்படுத்தல்கள் தொடர்புடைய தரப்பினருக்கும் ஆளுகை அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட வேண்டும்.</p>

அவதானிக்கப்பட்டது.
 இருப்பினும், புதிய
 அறிக்கைப்படுத்தல்
 தேவைகளுக்கான மாற்றத்தை
 இலகுவடுத்துவதற்கான
 முறைமையொன்றைக்
 கொள்வனவு செய்தல் போன்ற
 மாற்றச் செயன்முறையின்
 முக்கியமான மைல்கல் ஒன்று
 இன்னும் பூர்த்தி
 செய்யப்படாமல் உள்ளமை
 அவதானிக்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டதை விட நீண்ட
 காலம் எடுத்துக்கொண்டதால்,
 ஒட்டுமொத்தத் திட்டக் கால
 அட்டவணையில் தாமதங்கள்
 ஏற்பட்டுள்ளன. முறைமை
 நடைமுறைப்படுத்தல் கட்டம்
 நிறைவடைவதற்கு ஏறத்தாழ
 ஒன்பது மாதங்கள்
 தேவைப்படுவதால், திட்டத்தின்
 இலக்குகள் அதற்கேற்ப
 மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, நிதி
 அறிக்கையிடுதலுக்காக 2026
 ஜனவரி 1 ஆம் திகதி முதல்
 SLFRS 17 ஏற்றுக்கொள்ளப்படும்
 அதேவேளை, முழுமையான
 முறைமை தன்னியக்கமாக்கல்
 மற்றும் ஒருங்கிணைப்பு
 ஆகியவற்றை 2026 செப்டம்பர்
 மாதத்திற்குள் இறுதி செய்ய
 இப்போது இலக்கு
 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த
 இரண்டு திகதிகளும்
 நடைமுறைப்படுத்தல்
 செயன்முறையின் வெவ்வேறு
 அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன
 — அதாவது ஒழுங்குமுறை
 இணக்கம் மற்றும் முழுமையான
 முறைமைத் தயார்நிலை
 ஆகியவையாகும்.

SLFRS 17 இன்கீழ் முதலாவது
 வருடாந்த அறிக்கை இறுதி
 செய்யப்பட்டு வெளியிடப்படும்
 வரை,
 நடைமுறைப்படுத்தலுக்குப்
 பின்னரான ஆதரவிற்காக தனது
 முதன்மை ஆலோசகர்களைத்
 தக்கவைத்துக் கொள்ளவும்
 கம்பனி உத்தேசித்துள்ளது.
 SLICGL இத்திட்டத்தை
 சாத்தியமான விரைவில் பூர்த்தி
 செய்வதில் உறுதியுடன்
 இருப்பதுடன், திட்டத்தின்
 முன்னேற்றம் குறித்து IRCSL
 மற்றும் ஏனைய தொடர்புடைய
 தரப்பினருக்குத் தொடர்ந்து
 கிரமமான இற்றைப்படுத்தல்களை
 வழங்கும்.

3.5 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வின் அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
அ. கம்பனியின் பதவியணி இற்றைப்படுத்தப்படவில்லை என்பதும், முகாமைத்துவம் இன்னும் 2019/2020 ஆம் ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியையே தீர்மானங்களை எடுப்பதற்குப் பயன்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டது.	பிரிப்பிற்குப் SLICGL பொருத்தமான பதவியணியை தீர்மானிப்பதற்காக தற்போதைய நிறுவனக் கட்டமைப்பை கூட்டாண்மை முகாமைத்துவம் உள்வாரியாக மீளாய்வு செய்து வருகின்றது.	தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஏற்பவும் மற்றும் உண்மையான பதவியணி தேவைப்பாடுகளுக்கு இணங்கவும் பதவியணியை மீள்பரிசீலனை செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.